



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 4]

CHENNAI, WEDNESDAY, JANUARY 23, 2019

Thai 9, Vilambi, Thiruvalluvar Aandu-2050

Part VI—Section 2

Notifications of interest to a section of the public
issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

COLLECTORS AND LOCAL AUTHORITIES	Pages.
மாவட்ட ஆட்சித் தலைவர், கடலூர் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்கீழ் நிலங்களை ஊராட்சிக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கான அறிவிக்கைகள்.	20-22
GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS	
Loss of Certificates	23-27

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

மாவட்ட ஆட்சித் தலைவர், கடலூர்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்கீழ் நிலங்களை ஊராட்சிக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கான அறிவிக்கைகள்.

(ந.க. எல்9/247/2018)

No.VI(2)/15/2019.

1994-ம் வருடத்திய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 125(2)-ன் கீழ் தமிழ்நாடு அரசின் 1960-ம் ஆண்டு ஜனவரி 12ம் நாளிட்ட உள்ளாட்சித்துறை அரசு ஆணை 70-ன்படி தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இந்த விளம்பரம் பிரசுரம் செய்யப்பட்ட நாளிலிருந்தும், அதற்கு பிறகும் கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்ட நிலத்திதை/நிலங்களை 1994-ம் வருடத்திய XXI-வது தமிழ்நாடு ஊராட்சி சட்டத்தின்படி ஊராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கப்படுகிறது என்று அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம்	:	கடலூர்
வட்டம்	:	விருத்தாசலம்
ஊராட்சி	:	ஊ.கொளப்பாக்கம்
கிராமம்	:	அரசகுழி

ரி.ச. எண்.	வகைபாடு	மொத்த விஸ்தீரணம் (ஹெக்ட.)	விலக்கு அளிக்கப்பட்ட விஸ்தீரணம் (ஹெக்ட.)	எல்லைகள்			
				வடக்கு ரி.ச.எண்.	கிழக்கு ரி.ச.எண்.	தெற்கு ரி.ச.எண்.	மேற்கு ரி.ச.எண்.
184	குளம்	2.85.5	2.85.5	179	183, 182, 185	116 ஊ.கொளப்பாக்கம் கிராமம்.	177, 178
	மொத்தம்	2.85.5	2.85.5				

WITHDRAWAL NOTIFICATION

In exercise of the powers delegated to the Collectors in G.O.Ms.No.70, Local Administration, dated 12th January 1960 the Collector of Cuddalore District as per Tamil Nadu Panchayat Act, 1994 (T.N. Act XXI of 1994) direct that from and after the date of publication of this notification in the District Gazette and *Tamil Nadu Government Gazette*, the land vested to the undermentioned Village and Panchayat the undermentioned taluk of Cuddalore District on the Schedule and measuring the extent noted below be the same a little more or less shall be excluded from the operation of the said Act.

SCHEDULE

Name of the District	:	Cuddalore
Name of the Taluk	:	Vridhachalam
Name of the Panchayat	:	U.Kolapakkam
Name of the Village	:	Arasakuzhi

R.S. No.	Classification	Total Extent in Hect.	Extent with drawn Hect.	New notation for the extent withdrawn & R.S.No.	Boundaries for the Notation			
					North	East	South	West
					R.S. No.	R.S.No.	R.S. No.	RS. No.
184	Kulam	2.85.5	2.85.5	-	179	183, 182, 185	116 U.Kolapakkam Village.	177, 178
Total		2.85.5	2.85.5					

(ந.க. எல்9/250/2018)

No.VI(2)/16/2019.

1994-ம் வருடத்திய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 125(2)-ன்கீழ் தமிழ்நாடு அரசின் 1960-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாளிட்ட உள்ளாட்சித்துறை அரசு ஆணை 70-ன்படி தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இந்த விளம்பரம் பிரசுரம் செய்யப்பட்ட நாளிலிருந்தும், அதற்கு பிறகும் கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்ட நிலத்திதை/நிலங்களை 1994-ம் வருடத்திய XXI-வது தமிழ்நாடு ஊராட்சி சட்டத்தின்படி ஊராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கப்படுகிறது என்று அறிவிக்கிறார்.

அட்டவணை

மாவட்டம்	:	கடலூர்
வட்டம்	:	விருத்தாசலம்
பேரூராட்சி	:	கெங்கைகொண்டான்
கிராமம்	:	கெங்கைகொண்டான்

எல்லைகள்

ரி.ச.எண்.	வகைபாடு	மொத்த விஸ்தீரணம் (ஹெக்ட.)	விலக்கு அளிக்கப்பட்ட விஸ்தீரணம் (ஹெக்ட.)	எல்லைகள்			
				வடக்கு ரி.ச.எண்.	கிழக்கு ரி.ச.எண்.	தெற்கு ரி.ச.எண்.	மேற்கு ரி.ச.எண்.
373/13	பாதை	0.14.5	--	373/10A, 10B, 11, 18, 19 & அம்மேரி கிராமம்	374	375, 376	அம்மேரி கிராமம்
374/12	பாதை	0.17.0	--	374/7,8,10, 11,14	388	375	373
376/11	பாதை	0.08.0	--	373	375	377	376/3,5,7 8A2,9, 10,14
398	பாதை	0.31.0	--	385	397, 400, 401	382, 399	383
399	பாதை	0.33.0	--	398	400	408	382,409
408	பாதை	0.32.0	--	399	407	418, 419	410,409
409/11	பாதை	0.14.5	--	409/3,4,5, 7,8,10,9	408	410	411
411/1	பாதை	0.31.0	--	381,382	409, 410	411/2A, 2C, 2D, 2E, 2F, 2K2, 2K1, 412	அம்மேரி கிராமம் & 411/2K, 4, 2K1, 7, 10A, 10B, 3A, 3B, 3D
மொத்தம்		1.81.0	0.91.5				

WITHDRAWAL NOTIFICATION

In exercise of the powers delegated to the Collectors in G.O.Ms.No.70 Local Administration dated 12th January 1960 the Collector of Cuddalore District as per Tamil Nadu Panchayat Act 1994 (T.N. Act XXI of 1994) direct that from and after the date of publication of this notification in the District Gazette and *Tamil Nadu Government Gazette*, the land vested to the undermentioned Village and Panchayat the undermentioned Taluk of Cuddalore District on the Schedule and measuring the extent noted below be the same a little more or less shall be excluded from the operation of the said Act.

SCHEDULE

Name of the District : Cuddalore
 Name of the Taluk : Vridhachalam
 Name of the Panchayat : Gangikondan
 Name of the Village : Gangikondan

R.S.No.	Classi- fication	Total Extent in Hect.	Extent with drawn Hect.	New notation for the extent withdrawn & R.S.No.	Boundaries for the Notation			
					North R.S. No.	East R.S. No.	South R.S. No.	West R.S. No.
373/13	Pathai	0.14.5	0.14.5	--	373/10A, 10B, 11, 18, 19 & Ammeri Village	374	375, 376	Ammeri Village
374/12	Pathai	0.17.0	0.17.0	--	374/7,8,10, 11,14	388	375	373
376/11	Pathai	0.08.0	0.08.0	--	373	375	377	376/3,5,7 8A2,9, 10,14
398	Pathai	0.31.0	0.31.0	--	385	397, 400, 401	382, 399	383
399	Pathai	0.33.0	0.33.0	--	398	400	408	382,409
408	Pathai	0.32.0	0.32.0	--	399	407	418, 419	410,409
409/11	Pathai	0.14.5	0.14.5	--	409/3,4,5, 7,8,10,9	408	410	411
411/1	Pathai	0.31.0	0.31.0	--	381,382	409, 410	411/2A, 2C, 2D, 2E, 2F, 2K2, 2K1, 412	Ammeri Village & 411/2K, 4, 2K1, 7, 10A, 10B, 3A, 3B, 3D
Total		1.81.0	1.81.0					

கடலூர்,
2018, டிசம்பர் 20.

செ. சந்திரசேகரன்,
மாவட்ட ஆட்சித்தலைவர்.

GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS

LOSS OF CERTIFICATES

It is hereby notified that the Original Higher Secondary Certificates / Matriculation Certificates / Diploma Certificates / School Certificates of the following pupils are reported to have been lost beyond recovery. Necessary steps are being taken to issue the duplicate of the said Certificates. If the Originals were to be found by anybody, they should be treated as invalid and sent to the Secretary, Board of Higher Secondary Examination / Directorate of Government Examinations, Chennai-6 / Director of Technical Education, Chennai-25 / Inspector / Inspectress of Matriculation and Anglo-Indian Schools as the case may be for cancellation:—

C.N.C. Number	Name of the Candidate and Institution	Register Number and Certificate Number	Month and Year	Details of Examination	Reference Number and Date
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
No. VI(2)/17/2019.					
	Ravendra Reddy K. (10-10-1964)	075366 SC 134295	July 1996	TES Second Class	கடித எண் 111829/டீடி(3)/2018, 3-1-2019.
No. VI(2)/18/2019.					
	Surya, D. (09-06-1995)	331481 GTE 249422	August 2016	TES First Class	கடித எண் 112239/டீடி(3)/2018, 3-1-2019.
		331481 JA 152753	August 2016	TTJ First Class with Distinction	Do.
No. VI(2)/19/2019.					
	Ananthi, K. (08-03-1999)	784847 GTE 168840	August 2017	TES First Class with Distinction	கடித எண் 116222/டீடி(3)/2018, 3-1-2019.
No. VI(2)/20/2019.					
	Pavithra, P. (04-11-1996)	249069 GTE 547619	February 2018	TES Second Class	கடித எண் 119187/டீடி(3)/2018, 3-1-2019.

K. விவேகானந்தன்,
தலைவர்,
தேர்வு வாரியம்,
சென்னை-600 025.

சி.என்.சி. எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு/ சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும் தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
No. VI(2)/21/2019.					
Ariyalur:					
1.	S. Senthamil Selvi	1520140	March 2017	S.S.L.C.	ந.க. எண் 095715/பி2-(3)/2018, 9-1-2019.
Attur:					
2.	P. Selvi	159845	March 1987	Do.	Do.
Bhavani:					
3.	M. Selvam	3098107	March 2015	Do.	Do.
4.	P. Arunachalam	157618 462190	April 1994 October 1996	Do.	Do.
5.	R. Kumaran	1315602	March 2011	Do.	Do.
6.	S. Saravanan	250462	March 2003	Do.	Do.
Dharapuram:					
7.	P. Navinjaykishna	1309828	April 2012	Do.	Do.
Karur:					
8.	S. Mohammed Navfelabbas	1577823	April 2012	Do.	Do.
9.	M. Rajamani	1580124	April 2012	Do.	Do.
10.	R. Chitra	9022714	April 2012	Do.	Do.
Kulithalai:					
11.	T. Alagu Raja	470846	March 2010	Do.	Do.
12.	R. Ajith	1580528	April 2012	Do.	Do.
Gobichettypalayam:					
13.	R. Karthikraj	333191	June 2003	Do.	Do.
14.	K. Bharaneedharan	771424	March 2006	Do.	Do.
Lalgudi:					
15.	M. Ishwarya	2569689	March 2014	Do.	Do.
16.	V. Santhakumar	1547430	March 2017	Do.	Do.
17.	A. Nalinkumar	473848	March 2009	Do.	Do.
18.	R. Vigneshwaran	725749	April 2004	Do.	Do.
Palladam:					
19.	A. Surya	3034427	March 2015	Do.	Do.
20.	R. Ramya	1283613	March 2016	Do.	Do.
21.	B. Priyanka	2033202	March 2014	Do.	Do.
22.	R. Renuga Devi	154469	March 1995	Do.	Do.
23.	U. Rama Ranjitha	2619811	March 2005	Do.	Do.
24.	D. Senthilkumar	193518	March 1999	Do.	Do.

சி.என்.சி. எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு/ சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும் தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Pollachi:					
25.	B. Aiswarya	221278	March 2007	S.S.L.C.	ந.க. எண் 095715/பி2-(3)/2018, 9-1-2019.
26.	R. Lilly Hilda Janet	465618	April 1991	Do.	Do.
27.	S. Mani Mekalai	213605	March 2006	Do.	Do.
28.	G. Mohan	212265	April 2004	Do.	Do.
Perur Kuniamuthur:					
29.	N. Karthikeyan	1422185	March 2013	Do.	Do.
30.	M. Sripriya	129692	April 1990	Do.	Do.
31.	G. Agalya	834251	March 2010	Do.	Do.
32.	M. Swapna	216432	March 2000	Do.	Do.
Perambalur:					
33.	R. Karikalan	1701682	March 2007	Do.	Do.
34.	S. Farzon Ahamed	5508176	March 2018	Do.	Do.
35.	S. Fargon Mohammed	5508175	March 2018	Do.	Do.
36.	S. Mohan	330446	March 2001	Do.	Do.
37.	S. Murugesan	387910	March 2003	Do.	Do.
38.	S. Sivakumar	407863	March 2006	Do.	Do.
39.	K. Dinesh	2551848	March 2014	Do.	Do.
S.S. Kulam Coimbatore:					
40.	Akaashtoor	3072241	March 2015	Do.	Do.
41.	R. Gayathri	1367349	March 2012	Do.	Do.
42.	S. Keerthana	1427597	March 2013	Do.	Do.
Salem:					
43.	M. Jayamurugan	309295	March 2008	Do.	Do.
44.	S. Aravind	323716	March 2009	Do.	Do.
45.	S. Chandra	464238	October 1986	Do.	Do.
Sathyamangalam:					
46.	M. Mohammed Ibrahim	257847	March 2006	Do.	Do.
47.	S.R. Thirukumarar	755191	March 2011	Do.	Do.
48.	D. Sowbarnika	1340847	March 2017	Do.	Do.
Trichy:					
49.	A. Amala Bencka	406236	March 2017	Do.	Do.
50.	S. Manivannan	277875	April 1997	Do.	Do.
51.	B. Vinitha	1727516	March 2013	Do.	Do.
52.	R. Muthamil Selvan	358867	March 2002	Do.	Do.
53.	S. Sangeetha	397194	April 2004	Do.	Do.

சி.என்.சி. எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு/ சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும் தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Trichy:—Cont.					
54.	T. Akila	485051	March 2009	S.S.L.C.	ந.க. எண் 095715/பி2-(3)/2018, 9-1-2019.
55.	S. Manivannan	400269	April 2004	Do.	Do.
56.	P. Arunkumar	270714	March 1995	Do.	Do.
57.	D. Gladly	446585	March 2007	Do.	Do.
Ulundurpet:					
58.	P. Sivaranjani	916517	March 2009	Do.	Do.
59.	S. Subashini	413827	March 2000	Do.	Do.
60.	A. Jayabal	4025825	September 2016	Do.	Do.
61.	B. Sathya	590082	April 2008	Do.	Do.
62.	R. Appaji	633006	March 2010	Do.	Do.
Udumalpet:					
63.	G. Manojkumar	1389453	March 2013	Do.	Do.
64.	V. Meena	1265999	March 2016	Do.	Do.
Udayarpalayam:					
65.	M.R. Manikandan	837807	April 2004	Do.	Do.
66.	Mani Kandan, P.	843605	March 2008	Do.	Do.
67.	T. Navaneetham	383278	March 2003	Do.	Do.
H.M:					
68.	S. Kamaraj	251204	April 1992	Do.	Do.
69.	K.M. Naveena	277058	April 2004	Do.	Do.
70.	P. Rasathi	4021002	Jun 2017	Do.	Do.
Private:					
71.	Smith Jebadural	394552	April 2004	Do.	Do.
72.	A. Prabavathi	709549	October 2005	Do.	Do.
73.	N. Umadevi	614058	March 1999	Do.	Do.
74.	G. Kumaresan	407888	March 2003	Do.	Do.
75.	V. Indira	295725	March 1987	Do.	Do.
76.	M. Palani	667084 } 675559 }	September 2008 } September 2009 }	Do.	Do.
Erode:					
77.	A. Suriyaprakash	3021671 } 3011933 }	June 2013 } March 2013 }	Do.	Do.
78.	P. Kavitha	159012	April 1991	Do.	Do.
79.	S. Aruna Devi	314131	March 2010	Do.	Do.
80.	S. Shaheen Asfaq	1409248	April 2012	Do.	Do.

சி.என்.சி. எண்.	மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.	பதிவு/ சான்றிதழ் எண்.	மாதம் மற்றும் வருடம்.	தேர்வின் விவரம்.	கடித எண்ணும் தேதியும்.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Edappadi:					
81.	L. Buvaneswari	149494	June 1989	S.S.L.C.	ந.க. எண் 095715/பி2-(3)/2018, 09-01-2019.
82.	V. Devendran	193882	April 1997	Do.	Do.
83.	P. Mani Megalai	284318	March 2006	Do.	Do.
84.	L. Guna Sekaran	607701 935415 435263	September 2009 March 2010 June 2010	Do.	Do.
Coimbatore:					
85.	R.S.V. Suhirtha	749853	March 2011	Do.	Do.
86.	M. Naveen Kumar	279448	March 2010	Do.	Do.
87.	S. Sharmila	234323	March 2006	Do.	Do.
88.	P. Jaya Prabu	266159	March 2009	Do.	Do.
89.	E.S. Siva Prakash	138848	April 1991	Do.	Do.
90.	K. Priyanka	238115	March 2007	Do.	Do.
91.	N. Tamilarasan	818300	April 2004	Do.	Do.
Tindivanam:					
92.	R.Ragunath	553511	March 2007	Do.	Do.
93.	P. Arun Kumar	586375	March 2009	Do.	Do.
94.	E. Balu	582930	March 2009	Do.	Do.
95.	E. Alexander	542372	March 2007	Do.	Do.
Kallakuruchi:					
96.	S.Viji	3100556	March 2014	Do.	Do.
97.	L. Elavarasi	418683	March 2000	Do.	Do.
98.	M. Rajeswari	1663513	March 2011	Do.	Do.
99.	D. Janarthanan	234744	March 2000	Do.	Do.
100.	V. Kaviyaran	2017923	March 2016	Do.	Do.
101.	P. Kalavi Selvi	574478	March 2007	Do.	Do.
102.	M. Rajathy	330548	April 1992	Do.	Do.

செ. அமுதவல்லி,

செயலாளர்,

மாநிலப் பள்ளித் தேர்வுகள் குழுவும் மற்றும்
இணை இயக்குநர் (பணியாளர்),
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
சென்னை-600 006.